



சிறுதானிய அறவையில் நிறுவுவதற்கான ஓர் வழிகாட்டி



சிறுதானிய அறக்கட்டளை  
தானம் அறக்கட்டளையின் ஓர் அங்கம்

# சிறுதானிய அரசையில்கள்



பல்நோக்கு கூட்டுறவு அமைப்பு,  
ஜமுனாமரத்தூர்



காஞ்சிய கூட்டமைப்பு,  
கல்வராய்ன்மலை



திரு. ஜனகன், நாமகிரிப்பேட்டை  
நாமக்கல்



சி.ஐ.கே.எஸ்., சேராமரத்தூர்,  
ஜவ்வானு மலை

## பொருளாடக்கம்

1.	முன்னுரை .....	1
2.	சிறுதானியங்களை உமிநீக்கி அரிசியாக்குதல் .....	1
3.	அரவைத் தொழிலின் அளவைப் பொறுத்து தேவைப்படும் அரவை இயந்திரங்களைத் தேர்ந்தெடுத்தல் .....	4
	அ. சிறிய மற்றும் சற்று பெரிய சிறுதானிய அரவையில்கள் நிறுவிட தேவைப்படும் இயந்திரங்கள்	4
	ஆ.சிறுதானிய அரவை இயந்திரங்களின் படங்கள் .....	6
4.	உதிரிபாகங்கள், துணை பாகங்கள் மற்றும் தேவையான இதர கருவிகள்	8
5.	அரவை இயந்திரங்களை தயாரிக்கும் இடத்திலேயே பரிசோதித்துப் பார்த்தல்	10
	அ. காற்றாகி மற்றும் பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரம்	10
	ஆ.கல் நீக்கும் இயந்திரம்	14
	இ. உமிநீக்கும் இயந்திரம்	17
6.	அரவை இயந்திரங்களை நிறுவுதல்	21
	அ. இடத்தைத் தேர்வு செய்தல்	21
	ஆ. இயந்திரங்களை நிறுவ திட்டமிடும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விசயங்கள்	21
	இ. இயந்திரங்களுக்கு அஸ்திவாரம் / கடகால் அமைப்பதற்கான வழிமுறைகள்	24
	ஈ. இயந்திரங்களை நிறுவிவேதற்கு கடைப்பிடிக்க வேண்டிய படிகள்	24
7.	அரவையில்லை இயந்திரங்களை நிறுவிய பிறகு பரிசோதித்தல்	26
8.	சிறுதானிய அரவையில் நிறுவிட சிறுதானிய அறக்கட்டளை செய்துவரும் உதவிகள்	29

# சிறுதானிய அரவையில் நிறுவுவதற்கான ஓர் வழிகாட்டி

## 1. முன்னுரை

உடல் ஆரோக்கியம் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் பற்றிய விழிப்புணர்வு அனைத்து பொருளாதார நிலையில் வாழும் மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. இதனால் உட்டடச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களுக்கான சந்தையும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிறுதானிய உணவுப் பொருட்களுக்கான சந்தையும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த சந்தை வாய்ப்பினை பயன்படுத்தி, சிறுதானிய அரவையில் நிறுவி தொழில் செய்ய, பல தொழில் முனைவோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு புதிதாக உருவெடுக்கும் தொழில் முனைவோர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தானம் அறக்கட்டளையின் ஒரு அங்கமான சிறுதானிய அறக்கட்டளை, “சிறுதானிய அரவையில் நிறுவுவதற்கான ஓர் வழிகாட்டி” என்ற இந்த புத்தகத்தை தயாரித்து வழங்கியுள்ளது.

தானம் அறக்கட்டளையானது 2011-ஆம் ஆண்டிலிருந்து சிறுதானிய அரவையில் வடிவமைக்கும் ஆராய்ச்சி நிறுவனங்களுடனும், இயந்திர தயாரிப்பாளர்களுடனும், சிறுதானிய அரவைத் தொழிலில் ஈடுபோட்டிருப்பவர்களுடனும் இணைந்து பணிபுரிந்து வருகின்றது. மேலும் பல்வேறு இடங்களில் கிராம அளவிலான சிறுதானிய அரவையில்களை நிறுவி, அவைகள் நன்றாக செயல்பட உதவி வருகின்றது. இதன் பயனாக கிடைத்த படிப்பினைகளையும், அனுபவங்களையும் கொண்டு இந்த வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டி கீழ்கண்ட பகுதிகளை உள்ளடக்கியுள்ளது:

1. சிறுதானியங்களை உழிந்துக் கி அளிச்சியாக்குதல்
2. அரவைத் தொழிலின் அளவைப் பொறுத்து தேவைப்படும் அரவை இயந்திரங்களைத் தேர்ந்தெடுத்தல்
3. உதிரிபாகங்கள், துணைபாகங்கள் மற்றும் தேவையான இதர கருவிகள்
4. அரவை இயந்திரங்களை தயாரிக்கும் இடத்திலேயே பரிசோதித்து பார்த்தல்
5. அரவை இயந்திரங்களை நிறுவுதல்
6. அரவையில்லில் இயந்திரங்களை நிறுவிய பிறகு பரிசோதித்தல்

மேலும், புதிதாக சிறுதானிய அரவையில் நிறுவிட விரும்புவர்களுக்கு சிறுதானிய அறக்கட்டளை செய்துவரும் உதவிகளையும் பசுர்ந்து கொள்கிறது.


## 2. சிறுதானியங்களை உழிந்துக் கி அளிச்சியாக்குதல்

உழிந்துகுதல் என்பது தானியங்களின் வெளிப்பகுதியிலுள்ள, மனிதனால் உட்கொள்ள முடியாத உழியை நீக்குவதாகும். இந்த செயல்பாடு, தானியங்களை அளிச்சியாக மாற்றவும், மேலும் பலவித உணவுப் பொருட்களை மாற்றி பயன்படுத்துவதற்கும் தேவையான மிக முக்கிய செயல்முறையாகும். கேழ்வரகைத் தவிர மற்ற சிறுதானியங்கள் உழியால் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. எனவே, உழியை நீக்குவது அவசியமாக உள்ளது. கிராமங்களில் தகுந்த அரவை இயந்திரங்கள் இல்லாததால், பெண்கள் சிறுதானியங்களை உரவில் இட்டு உலக்கையை/தீருக்கையைக் கொண்டு உழியை நீக்கி, புடைத்து சுத்தம் செய்து உபயோகப்படுத்தினர். இவ்வாறு செய்வது அதீக நேரம் தேவைப்படும், வேலைப்பள்ள அதீகம் உள்ள பணியாக இருந்ததால், சிறுதானிய சாகுபடி செய்யும் பகுதிகளில் அவற்றை உணவாக உட்கொள்வது பெருமளவில் குறைந்துவிட்டது.

உடல் உழைப்பால் செய்யப்படும் பெரும்பாலான சிறுதானிய அரவை பணிகளை, இயந்திரங்களைப் பயன்படுத்தி குறைந்த நேரத்தில், வேலைப்படி ஜில்லாமல் செய்ய முடியும். அவ்வாறு இயந்திரங்களைப் பயன்படுத்தி நன்றாக உயிரின்கம் செய்ய சரியான செயல்முறைகளை, சரியான வரிசையில் செயல்படுத்த வேண்டும்.

**சிறுதானியங்களை அரவை செய்வதில் எதிர்கொள்ளும் சவால்கள்/பிரச்சனைகள்:**

1. தானியங்கள் யிகவும் சிறிதாக கிருப்பது.
2. அரவை செய்வதற்கான சிறுதானிய மூலம் பொருட்கள் அதிக வேறுபாருகள் கொண்டதாக கிருப்பது. ஒந்த வேறுபாகள், கீரக வேறுபாட்டுணாலும், உரியத்தி செய்யப்படும் தோப்களுக்கிண்டேய உள்ள தட்ட விவரிகளை மற்றும் உரியத்தி முறைகளில் உள்ள வேறுபாகளினாலும், ஆறு வகையான சிறுதானிய பயிரிகளுக்கிண்டேய உள்ள வேறுபாகளினாலும் உருவாகிறது.
3. அரவை செய்து பிறகு, முச்சி தொற்றுணாலும், காரி போவதாலும் சிறுதானிய அரிசியை குறைந்த நாட்களுக்கு மட்டும் கெட்டு போகாமல் வைக்க முடிவது.



### **சிறுதானிய அரவை செயல்முறை வரிசை:**

உயிரிக்கும் பொழுது அதிகபடச் சிறுதானிய அரவை தரமான அரிசி கிடைப்பதற்கு பின்பற்ற வேண்டிய செயல்முறைகளின் வரிசையைப் பற்றி அடுத்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள படம் விளக்குகிறது. இந்த செயல்முறை வரிசையில் கடைபிடிக்கப்பட்டுள்ள கோட்பாடுகள்:

#### **உயிரிக்குவதற்கு முன்பு**


1. சிறுதானியங்களில் கலந்துள்ள தேவையில்லாத பொருட்களான வைக்கோல், சின்னங்குச்சிகள், தூசி, மண், மண்கட்டி, கூழாங்கற்கள், களை விதைகள் ஆகியவற்றை உயிரிக்கும் முன்பே முழுந்த அளவு பிரித்து சுத்தம் செய்ய வேண்டும்.
2. தானியங்களில் கலந்துள்ள பொக்கு விதைகளை முழுந்த அளவு பிரித்தெடுக்க வேண்டும்.
3. ஒரே எடை மற்றும் அளவுள்ள தானியங்களை உயிரிக்குவது எளிதாக இருக்கும்; அதற்காக, பொக்கில்லாத தரமான தானியங்களை ‘ஒரே அளவு மற்றும் எடையுள்ள’ பகுதிகளாக பிரித்தெடுத்தல் வேண்டும்.

#### **உயிரிக்கீய மின்பு**


1. உயிரிக்கப்படாத தானியங்களை முழு சிறுதானிய அரிசி, குருணை (நொய்) மற்றும் தூளான அரிசி ஆகியவற்றிருந்து தனியாக பிரித்தெடுக்க வேண்டும்.
2. சிறுகல், மண் மற்றும் தூசிகளை, முழு சிறுதானிய அரிசி, குருணை மற்றும் தூளான அரிசியிடமிருந்து நீக்கி சுத்தம் செய்ய வேண்டும்.
3. சிறுதானிய அரிசி, குருணை மற்றும் தூளான அரிசியை தனித்தனியாக பிரித்தெடுத்தல் வேண்டும்.

 சிறுதானிய அரிசி மக்குல் மற்றும் தரத்தை அதிகரிக்க கடைபிழிக்க வேண்டிய அரவை செயல்முறைகள்

**Before use, obtain explicit written permission from  
DHAN Foundation by writing to:  
[smallmillets@dhan.org](mailto:smallmillets@dhan.org) | [rfdpkrishnagiri@dhan.org](mailto:rfdpkrishnagiri@dhan.org)**  
For clarification contact:  
2. Saravanan - 8667566368 | G. Karthikeyan - 8144940641



சுத்தம் செய்யப்பட்ட மற்றும் பருமன் வாரியாக பிரிக்கப்பட்ட தரமான தானியம்



சிறுதானிய மின் அறுவடை தொழில் நுட்பங்கள் மற்றும் சுத்துள்ள உணவு வகைகளை பாவலாக்குதல் திட்டம்

**DHAN Foundation**   
Building Institutions for Generations

 Global  
Canada

Affairs  
Canada

ndiales  IDRC | CRDI  
International Development Research Centre  
Centre international de recherche sur le développement

Canada

அதீக அளவிலான தரமான அரிசி கிடைப்பதற்கு கீழ்கண்ட இயந்திரங்கள் அரவையில்லிருக் கேடவைப்படுகின்றன: I. காற்றுத் தீவிரம் மற்றும் பருமன் வாயியாக பிரிக்கும் இயந்திரம் (Grader with Aspirator), II. கல்நீக்கும் இயந்திரம் (Destoner), III. உமிநீக்கும் இயந்திரம் (Huller). தேவைக்கேற்ற சரியான இயந்திரங்களை வாங்குவது, முதலீட்டைக் குறைக்கவும், தீறன்பட இயந்திரங்களை இயக்கவும் பேருதவியாக இருக்கும்.

### **3. அரவைத் தொழிலின் அளவைப் பொறுத்து தேவைப்படும் வியந்திரங்களைத் தேர்ந்தெடுத்தல்**

இந்த பகுதியானது, புதீதாக சிறுதானிய அரவையில் நிறுவ விரும்புவார்கள் தங்களுக்கு தேவையான இயந்திரங்கள் பற்றியும், அரவையில்லை இது அம்சங்களைப் பற்றியும் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

**அ. சீறிய மற்றும் சற்று பெரிய சிறுதானிய அரவையில்கள் நிறுவிட தேவைப்படும் இயந்திரங்கள்**

தேவை பற்றிய விவரிப்பு	சிரம / சமுதாய அளவில் நிறுவிட	சிறு அளவிலான தொழில் நிறுவிட	முதிர்தா அளவிலான தொழில் நிறுவிட
1. தீறன்	50 கிலோ/மணி	100 கிலோ/மணி	500 - 1000 கிலோ/மணி
2. தேவையான நபர்கள்	2 நபர்கள்	2 - 10 நபர்கள் அரவை செய்யும் அளவினைப் பொறுத்தது	15-30 நபர்கள் அரவை செய்யும் அளவினைப் பொறுத்தது
3. உள்கட்டமைப்பு	200 சதுர அடி தளப்பறப்பு	<ul style="list-style-type: none"> <li>◆ 1200 சதுர அடி தளப்பறப்பு</li> <li>◆ 2-4 டன் பொருட்கள் வைப்பதற்கான கிடங்கு</li> </ul>	<ul style="list-style-type: none"> <li>◆ 5000 - 10000 சதுர அடி தளப்பறப்பு</li> <li>◆ 10 - 20 டன் பொருட்கள் வைப்பதற்கான கிடங்கு வாகனம்</li> <li>◆ தானியங்களை வகைப்படுத்த உலர்த்த மற்றும் சுத்தப்படுத்துவதற்கான தீறந்த வெளி முறை</li> <li>◆ சீறிய அலுவலக அறை</li> </ul>
4. இயந்திரங்கள்	நிறுவனங்கள் பகுதிகளில் விண்ணப்பும் சிறுதானிய பயிர்களைப் பொறுத்து முடிவு செய்யப்படும்	அதீக அளவில் மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் சிறுதானிய பயிர்களைப் பொறுத்து முடிவு செய்யப்படும்	அனைத்து சிறுதானிய பயிர்களும் அரவை செய்யுமாறு இயந்திரங்கள் தேர்ந்தெடுக்கப்படும்

4.1 பரிந்துரைக்கப்படும் அடிப்படை இயந்திரங்கள்	<ul style="list-style-type: none"> <li>♦ கல்நீக்கும் இயந்திரம்-1</li> <li>♦ காற்றுாதி மற்றும் பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரம்-1</li> <li>♦ உயிரீக்கும் இயந்திரம்-1</li> </ul>	<ul style="list-style-type: none"> <li>♦ கல்நீக்கும் இயந்திரம் 1-2</li> <li>♦ காற்றுாதி மற்றும் பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரம் 1-2</li> <li>♦ உயிரீக்கும் இயந்திரம் 1-2</li> <li>♦ மாவாக்கும் இயந்திரம் 1-2</li> </ul>	<ul style="list-style-type: none"> <li>♦ கல்நீக்கும் இயந்திரம் 4-8</li> <li>♦ காற்றுாதி மற்றும் பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரம் 4-8</li> <li>♦ உயிரீக்கும் இயந்திரம் 2-4</li> <li>♦ மாவாக்கும் இயந்திரம் 1</li> <li>♦ இரவை தயாரிக்கும் இயந்திரம்-1</li> <li>♦ தூக்கும் இயந்திரம் (Elevator)-1</li> <li>♦ தவிடு அரைக்கும் இயந்திரம் -1</li> </ul>
4.2 சூடுதல் இயந்திரங்கள்	-	<ul style="list-style-type: none"> <li>♦ தவிடு அரைக்கும் இயந்திரம் -1</li> </ul>	<ul style="list-style-type: none"> <li>♦ தவிடு நீக்கும் இயந்திரம் -1 (Polisher)</li> <li>♦ வைப்ரோ கிரேடர் -1 (Vibro Grader)</li> </ul>
4.3 தேவைப்படும் முதலீடு (தோராயமாக)	ரூ. 2 லட்சம்	ரூ. 4 - 6 லட்சம்	ரூ.15 - 40 லட்சம்
5. துணைக் கருவிகள்	<ul style="list-style-type: none"> <li>♦ தராச 100 கிலோ</li> <li>♦ தராச 50 கிராம் -5 கிலோ</li> </ul>	<ul style="list-style-type: none"> <li>♦ தராச 100 கிலோ</li> <li>♦ தராச 50 கிராம் -5 கிலோ மூட்டைத் தூக்கும் மற்றும் சிப்பம் கட்டும் இயந்திரம் (சூக்கு / பாலித்தீன் இரண்டும்)</li> <li>♦ காற்றுாதி</li> </ul>	<ul style="list-style-type: none"> <li>♦ தராச 100 கிலோ</li> <li>♦ தராச 50 கிராம் -5 கிலோ மூட்டைத் தூக்கும் மற்றும் சிப்பம் கட்டும் இயந்திரம் (சூக்கு / பாலித்தீன் இரண்டும்)</li> <li>♦ வைப்ராவிக் டிராவி</li> <li>♦ தானியங்கி பாக்கெட் போடும் இயந்திரம்</li> <li>♦ காற்றுாதி</li> </ul>
6. தேவைப்படும் யின்சக்தி	கிங்கள் அல்லது 3 பேஸ் (Phase): <b>5-10 எச்.பி</b>	3 பேஸ்: <b>10-20 எச்.பி</b>	3 பேஸ்: <b>30-50 எச்.பி</b>
7. அரசை அல்லாது செய்ய வேண்டிய முக்கியப் பணிகள்	-	கொள்முதல், பதிவேடு பராமரித்தல், சுந்தைப்படுத்துதல்	மேலாண்ணமை, கொள்முதல், பதிவேடு பராமரித்தல், சுந்தைப்படுத்துதல் மற்றும் வாகனம் நிர்வாகம்

## ஆ. சிறுதானிய அரவை இயந்திரங்களின் படங்கள்



அக்ரோமேக் - காற்றுதி மற்றும் பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரம்



அக்ரோமேக் - கல்நீக்கும் ஏ.வி.எம். - கல் நீக்கும் மற்றும் பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரம்



விக்டர் - ஒரு அறைகொண்ட உமிநீக்கும் இயந்திரம்




ஏ.வி.எம். - ஒரு அறை கொண்ட உமிநீக்கும் இயந்திரம்



ஏ.வி.எம். - இரு அறைகள் கொண்ட உமிநீக்கும் இயந்திரம்



**கோ.ஏ.எல். – SMF V2 போர்ட்பிள் சிறுதானிய அரசை இயந்திரம்**



மின்சாரத்தில் இயங்கும் இயந்திரம்      பெட்ரோலில் இயங்கும் இயந்திரம்

**கோ.ஏ.எல். – SMF V3 டேபிள்டாப் சிறுதானிய அரசை இயந்திரம்**

மனதில் கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகள்

1. தீந்த வழிகாட்டியில் பியாதுவான பரிந்துரைகள் மூடிமே அளிக்கப்பட்டனது. கூந்தல் விவரங்களுக்கு, செயல்படும் சிறுதானிய அரசையில்லுக்கு நேரில் சென்று அறிந்துகொள்ளவும்; மேலும் சமீபத்தியிட்ட வல்லுநர்களிடம் ஆலோசிக்கவும்.
2. சிறுதானிய அரசைக் கொடியில் சிறிய அளவில் செய்வதா, பெரிய அளவில் செய்வதா என முழுவ எழும்பதற்கு, சந்தை வாய்ப்புகளையும் மற்றும் தண்ணுடைய செயலாக்கும் திறன்களையும் நொழிவைத் தொடர்வுக்குவதற்கு முன் ஆராய வேண்டும்.
3. தீயந்திரம் தீயக்குவர்கள் (Operators) நன்றாக திறந்த தீயங்கும் அரசை யில்லுக்கு நேருஷயாக சென்று யெற்றியிலை பிரிருக்கினால்வது நலம்.
4. துங்கள் மகுதிகளில் யயிரிடப்படும் சிறுதானிய யயிர்களை அனுரத்துப் பார்த்து, நன்கு செயல்படும் தீயந்திரத்தை தீந்திதருக்க வேண்டும்.

#### 4. உதிர்பாகங்கள், துளை பாகங்கள் மற்றும் தேவையான தெர கருவிகள்

1. அரவை இயந்திரங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள போல்ட்களை கழற்ற, இறுக்க தேவையான ஸ்பேனர் செட் (Spanner Set)
2. இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் குழியுள்ள நட்டுகளை (sunknut) மறுக்குவதற்கு உதவும் ஆலன் சாவிசெட் (Allen Key)
3. பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரத்தில் உள்ள சல்லடைகளை சுத்தம் செய்ய கம்பி துடைப்பான் (Metal Wire Brush)
4. காற்றுாதி - இயந்திரங்களுக்குள்ளே எளிதில் கையில் சுத்தம் செய்ய முடியாத பகுதிகளை சுத்தம் செய்யவும், துளைகளில் சிக்கி படிந்துள்ள தானியம் / அரிசியை நீக்குவதற்கு உதவும் (Air Blower)
5. கைசல்லடை - வெவ்வேறு சிறுதானிய பயிர்களை அரவை செய்வதற்கு பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரத்தில், உமி நீக்குவதற்கு முன்பும், பின்பும் பயன்படுத்த வேண்டிய சல்லடைகளை கண்டறிய உதவும் (Test Sieves)
6. கூடுதல் கப்பிகள் - வெவ்வேறு சிறுதானியங்களுக்கு வெவ்வேறு அளவிலான வேகத்தில் அரவை செய்ய வேண்டியுள்ளது; இதற்கு கப்பியின் அளவை மாற்றவேண்டும்; கூடுதல் கப்பிகள் இதற்கு உதவுகின்றன (Pulleys)
7. உபரி பட்டைகள் (Spare Belts)
8. எளிதில் எங்கும் எடுத்து செல்லக்கூடிய தூக்கு சல்லடை - இதன் மூலம் பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரத்தில் இடுவதற்கு முன்பாகவே தானியத்தில் உள்ள குச்சிகள், தூசிகள், மண்கடிகள் போன்றவற்றை சுத்தம் செய்து விடலாம்
9. அரவை செய்யப்படும் சிறுதானிய பயிர்களைப் பொறுத்து பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரத்தில் பொறுத்த வேண்டிய கூடுதலான சல்லடைகள் செட்டு
10. அரவை செய்யப்படும் தானியங்கள் ஒரே மாதிரியான அளவில் உள்ளதா என்பதை அறிய பயன்படுத்தப்படும் பூதக்கண்ணாடு



எளிதில் எங்கும் எடுத்து செல்லக்கூடிய  
தூக்கு சல்லடை



ஆலன் சாவி செட்



காற்றாதி



கூடுதல் கப்பிகள்



உபரி பட்டைகள்



கைசல்லடை



கம்பி துடைப்பான்

## **5. அரவை இயந்திரங்களை தயாரிக்கும் டெத்திலேயே பரிசோதித்துப் பார்த்தல்**

அரவை இயந்திரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆஸ்டர் கொடுக்கப்பட்டு, தயாராகிய பின்பு, அவைகளை, டெலிவரிக்கு முன், தயாரிப்பாளர்கள் பட்டறையிலே இயக்கி பரிசோதித்து பார்ப்பது மிகவும் அவசியம். இவ்வாறு பரிசோதித்து பார்ப்பதன் நோக்கமே இயந்திரங்களிலுள்ள எல்லா பாகங்களும் நன்றாக இயங்குகிறதா என்பதை உறுதிப்படுத்தவும், டெலிவரிக்கு முன் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் மற்றும் பெறப்பட வேண்டிய உபாரிபாகங்களை உறுதிப்படுத்துவதும் ஆகும். இந்தப் பகுதியானது, சிறுதானிய அரவையில் நிறுவிட தேவைப்படும் இயந்திரங்களான காற்றாதி மற்றும் பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரம், கலந்திக்கும் இயந்திரம் மற்றும் உழிந்திக்கும் இயந்திரம் ஆகியவற்றை பரிசோதிக்க கடைபிடிக்க வேண்டிய முறைகளைப் பற்றி விளக்குகிறது.

**அ. காற்றாதி மற்றும் பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரம்**



4"x2" காற்றாதி மற்றும் பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரம்

## பல்வேறு பாகங்களை சரிபார்த்தல்

வ. எண்	பாகம்	பிரச்சனை(கள்)	காரணம் (கள்)	தீர்வு (கள்)
<b>அ. இயக்குவதற்கு முன்</b>				
1	தானியங்களை இடுவதற்கான தொட்டி	சரியாக மூடாமல், தானியம் கீழே இறங்குதல்	தானியம் இறங்குவதை கட்டுப்படுத்தும் வால்வு / தடுப்பான் சரிவர வேலை செய்யாமல் இருத்தல் மறந்திருக்கலாம்	வால்வு/தடுப்பான் சரி செய்தல்
2	அதித்தள போல்டுக்களுக்கான சட்டத்தின் ஓட்டைகள் சல்லடைகள்	துளையிடப்படவில்லை		துளையிடப்பட வேண்டும்
3		பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரன் சட்டத்தில் சல்லடை சட்டத்தை சரிவர பொருத்த முடியாமை	பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரத்தின் சட்டமோ அல்லது சல்லடை சட்டமோ அளவு பொருத்தம் இல்லாமல் இருத்தல்	பட்டறையிலேயே பொருத்தி தர வேண்டும்
4	பெல்ட் மற்றும் கப்பிகளுக்கான பாதுகாப்பு கவசம்/வலை காற்றுதீயில் உள்ள நகரும் தகடு (ஓட்டப்பனர்)	போடப்படவில்லை	மறந்திருக்கலாம்	நிறுவப்பட வேண்டும்
5	அவசரகால பொத்தான் (Emergency Switch)	எளிதாக நகர்த்த முடியாமல் இருப்பது நிறுவப்படவில்லை	கவனக் குறைவு	எளிதாக நகருமாறு செய்தல்
6			மறந்திருக்கலாம்	நிறுவப்பட வேண்டும்
<b>ஆ. இயக்கப்படும் போது</b>				
1	நகரும் பாகங்கள்	அசாதாரண சத்தம் மற்றும் அதிர்வு	சரியாக பொருத்தப் படாமல் இருத்தல்	சரியாக பொருத்தப்பட வேண்டும்.
2	பட்டைகள் மற்றும் கப்பிகளுக்கான கவசம் / வலை	அசாதாரண சத்தம் மற்றும் அதிர்வு இயந்திரத்தின் முக்கீய பாகங்களுக்கு இடையே அதிக இடைவெளி இருப்பது	சரியாக பொருத்தப் படாமல் இருத்தல்	சரியாக பொருத்தப்பட வேண்டும்.
3	மோட்டார் சூழ்நிலை	தவறான திசையில் சுற்றுவது	தவறான மோட்டார் பேஸ் இணைப்பு	பேஸ் இணைப்பு மாற்றவும்

## செயல்திறனான சோதிப்பதற்கான செயல்முறைகள்


அரவைமில் நிறுவப்பட வேண்டிய இடத்திற்குந்து அதிகமாக பயன்படுத்த வாய்ப்புள்ள சிறுதானியத்தை 20 கிலோ வரவழைத்து பயன்படுத்தவும். அந்த தானியத்திலுள்ள தூசி, குச்சி, இலை போன்ற தேவையில்லாத பொருட்களை எவ்வாறு சுத்தப்படுத்துகிறது என கவனிக்கவும். மேலும் தானியத்தை ஒரே அளவுள்ள பல பகுதிகளாக எவ்வாறு பிரிக்கிறது என கவனிக்கவும். அரவை செய்த பின் கிடைத்த கீலோ சிறுதானிய தானிய கலவையிட்டு, அரிசி மற்றும் நொய் எவ்வாறு பிரிக்கிறது என சோதிக்கவும்.

வ. எண்	பாகம்	பிரச்சனை(கள்)	காரணம் (கள்)	தீவு (கள்)	குறிப்புகள்
<b>அ. உழி நீக்கதறுக்கு முன்பு சிறுதானியங்களை குத்தம் செய்தல்</b>					
1	காற்றாதி (Aspirator) தானியங்களிலுள்ள தூசி மற்றும் தேவையில்லாத எடை குறைவான பொருட்களை நீக்குதல்  பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரம்: தானியத்தில் இருந்து மண், குச்சிகள், இலைகள், மன் கட்டிகள், வைக்கோல் போன்றவைகளை நீக்குதல்	சரியாக நீக்கப்படவில்லை	காற்று உள்ளசல்வதை கட்டுப்படுத்தும் நகரும் தகடு (பேம்பெண்) தீவுப்பு அளவு சரியான அளவில் இல்லை	நகரும் தகடு, தீவுப்பு அளவு தேவைக்கு ஏற்றவாறு வைத்துக் கொள்ளுதல்	இன்னமும் பிரச்சனைக்கு தீவு காணப்படாவிட்டால், விசிறி முடக்கம் (RPM) ஜ குறைத்தல் வேண்டும்  பரிந்துரை: அடிச்சல்லடை 0.8 - 1.1 மி.மீ. நடுச்சல்லடை 1.4 - 2.1 மி.மீ. மேல்சல்லடை 2.0 - 3.0 மி.மீ
2		சரியாக நீக்கப்படவில்லை	சல்லடைகளின் துளை அளவு பொருத்தமாக இல்லை	சரியான துளை அளவுள்ள சல்லடைகளை பொருத்தவும்	
<b>ஆ. உழி நீக்கதறுக்கு முன்பு தானியங்களை அளவு வாரியாக பிரித்தல்</b>					
3	பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரம்: தானியங்களை மூன்று தரமாக பிரித்ததுத்தல்  மிகப் பெரிய அளவிலான தானியம் (10% ) இயல்பான அளவிலான தானியம் (70% - 80% ) மற்றும் மிகச் சிறிய அளவிலான தானியம் (10% - 20% )	சரியாக நடைபெறவில்லை	சல்லடைத் துளை அளவு பொருத்தமாக இல்லை	சரியான துளை அளவுள்ள சல்லடைகளை பொருத்தவும்	தங்கள் பகுதியில் விணையும் மிக முக்கியமான சிறுதானிய பயிரை அறைப்பதற்கு உகந்த சல்லடைகளைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும்

**இ. உமி நீக்கதலுக்கு பின்பு சுத்தம் செய்தல் மற்றும் பிரித்தல்**

4	காற்றுக் கிழவானிய அரிசி மற்றும் குருணையிலிருந்து உமி, உமி அதிகமான மாவு மற்றும் அரிசியிலுள்ள தாசி ஆகியவற்றை நீக்குதல்	சரியாக பிரித்து எடுக்கவில்லை	காற்று உள்ளசல்வதை கட்டுப்படுத்தும் நகரும் தகடு (பேம்பெனா) தீற்பொவு சரியான அளவில் இல்லை	பேம்பெனர் நுகரும் தகடு தீற்பு அளவு தேவைக்கேற்றவாறு வைத்துக் கொள்ளுதல்	இன்னமும் பிரச்சனைக்கு தீர்வு காணப்பாவிட்டால், விசிறி முடக்கம் (RPM) ஜ குறைத்தல் வேண்டும் அடிச்சல்லடையின் துளை அளவானது, கல்நீக்கும் இயந்திர சல்லடை துளை அளவைவிட அதீகமாக கிருக்க வேண்டும்; தங்கள் பகுதியில் விளையும் மிக முக்கியமான சீறுநானியங்களை அறைப்பதற்கு உகந்த சல்லடைகளைப் பேர்ந்தெடுப்பது அவசியமாகும். பல்வேறு துளை அளவுள்ள சல்லடைகளை கடுதலாக வைத்திருப்பது உதவியாக இருக்கும்
5	பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரம்; முழு அரிசியிலிருந்து உமிநீக்கப்படாத தானியம் மற்றும் உடைந்த அரிசி குருணைகளைப் பிரித்ததுதல்	சரியாக பிரித்து எடுக்கவில்லை	சல்லடைத் துளை அளவு பொருந்தமானதாக இல்லை	சரியான துளை அளவு சல்லடைகளை பொருந்தல் வேண்டும்	

## ஆ. கல்நீக்கும் இயந்திரம்



கல்நீக்கும் இயந்திரத்தின் செயல்பாட்டுத் தத்துவம்

## பல்வேறு பாகங்களை சரிபார்த்தல்

வ. எண்	பாகம்	பிரச்சனை(கள்)	காரணம் (கள்)	தீர்வு (கள்)
<b>அ. இயக்குவதற்கு முன்</b>				
1	தானியங்களை இடுவதற்கான தொட்டி	சரியாக மூடாமல், தானியம் கீழே இறங்குதல்	தானியம் இறங்குவதை கட்டுப்படுத்தும் வால்வு / தடுப்பான் சரிவர வேலை செய்யாமல் இருத்தல்	வால்வு/தடுப்பான் சரி செய்தல்
2	அழுத்தள போல்டுகளுக்கான சட்டத்தின் ஓட்டைகள்	துளையிடப்படவில்லை	மறந்திருக்கலாம்	துளையிடப்பட வேண்டும்
3	கல்நீக்கும் இயந்திர படுக்கையில் உள்ள சல்லடை	சல்லடை துளை அளவு தேவைக்கேற்றவாறு இல்லாதிருத்தல்	கவனக்குறைவு	தேவையான துளை அளவுள்ள சல்லடைகளை பொருத்த வேண்டும்.


4	விசிறி பெட்டிக் கதவு	எளிதாக நகர்த்த முடியாமல் இருப்பது	கவனக் குறைவு	எளிதாக நகருமாறு செய்ய வேண்டும்.
5	பெல்ட் மற்றும் கப்பிகளுக்காக பாதுகாப்பு கவசம் / வலை அவசரகால பொத்தான் (Emergency Switch)	போடப்படவில்லை நிறுவப்படவில்லை	மறந்திருக்கலாம்	நிறுவப்பட வேண்டும்
6			மறந்திருக்கலாம்	நிறுவப்பட வேண்டும்
<b>ஆ. இயக்கப்படும் போது</b>				
1	நகரும் பாகங்கள்	அசாதாரண சுத்தம் மற்றும் அழிரவு	சரியாக பொருத்தப் படாமல் இருத்தல்	சரியாக பொருத்தப்பட வேண்டும்.
2	மோட்டார் சுழற்சி	தவறான தீசையில் சுற்றுவது	தவறான மோட்டார் பேஸ் இணைப்பு கொடுக்கப்பட்டிருத்தல்	பேஸ் இணைப்பு மாற்றவும்
3	கல் நீக்க இயந்திரப் படுக்கையில் உள்ள காற்றமுத்தம்	போதுமானதாக இல்லை	1. ஓரங்களில் காற்று கசிவு அல்லது ஓட்டை வழியாக காற்று வெளியேறுதல் 2. விசிறி வேகம் போதுமானதாக இல்லை	கசிவை சரி செய்ய வேண்டும்; ஓட்டையை அடைக்கவேண்டும். விசிறியை சுழற்றண்டினில் சரியாக பொருத்த வேண்டும்.
4	பட்டை (பெல்ட்) இறுக்கம் (காற்றுதி மற்றும் பருமன் வாரியாக பிரிக்கக்கூடிய இயந்திரத்துடன் இணைந்த கல்நீக்கும் இயந்திரத்தை பொருத்தளவில்)	தானாகவே பட்டை (பெல்ட்) கழன்று விடுதல்	1. தவறான அளவுள்ள பட்டைகள் 2. கப்பிகளுக்கிடையே தூரம் சரியாக இல்லாமல் இருத்தல்	1. பட்டை இறுக்கத்தை பரிசோதித்து, சரியான அளவு இறுக்கம் இருக்குமாறு பட்டை அளவை மாற்றுதல் 2. கப்பிகளுக்கிடையே உள்ள தூரத்தை மிகத் தூல்வியமாக மாற்றி, பட்டை இறுக்கம் போதுமான அளவு உள்ளவாறு வைத்தல்

#### செயல்திறன சோதிப்பதற்கான செயல்முறைகள்

இருபது கிலோ தானியத்தை கல்நீக்கும் இயந்திரத்தில் இட்டு, கல்நீக்கும் திறனை சோதித்து பார்க்கவும். 15-20 கிலோ பருமன் வாரியாக பிரிக்கப்பட்ட தானியங்களை எடை/கனம் வாரியாக எவ்வாறு தரம் பிரிக்கிறது என்பதை சோதித்து பார்க்கவும். உமிநீக்கம் செய்யப்பட்டு, சுத்தம் செய்து கீட்டத் 10 கிலோ முழு அரிசி, குருணை மற்றும் அறைப்பாத தானிய கலவையை இட்டு முழு அரிசியை அறைப்பாத தானியம் மற்றும் குருணையிலிருந்து எவ்வாறு பிரிக்கிறது என சோதிக்கவும். அவ்வாறு பிரித்துபின், அதிலிருந்து கீட்டத் துறைப்பாத தானியம் மற்றும் குருணையை மறுபடியும் கல்நீக்கும் இயந்திரத்தில் இட்டு, அவற்றை எவ்வாறு பிரிக்கிறது என சோதிக்கவும்.

வினா	செய்யும் பணி	பிரச்சனை(கள்)	காரணங்கள்	தீர்வு(கள்)	குறிப்புகள்
<b>அ. உயிர்க்குதலுக்கு முன்பான சுத்தம் செய்தலும் தரம்பிரித்தலும்</b>					
1.	முதற்சிலை: கணமான பொருட்களான கற்கள், மண்கடிகள் போன்றவைகள் இயந்திரத்தின் பின்பற்றும், தானியம் முன்பக்கமும் பிரிக்கப்படுதல்	கற்கள் மற்றும் கணமான பொருட்கள் சரிவர பிரிக்கப்படாமல் இருந்தல்	கல்நீக்கும் இயந்திரத்தின் செயல்பாட்டு அனைப்பு (Settings) - அதாவது அடிப்பற்பின் சாய்வுத் தன்மை மற்றும் விசிறி பெப்டி தீற்பாவு - சரியான அளவில் இல்லை	அடிப்பற்பின் சாய்வுத் தன்மை மற்றும் விசிறி பெப்டி தீற்பாவு தேவைகேற்றவாறு வைத்துக் கொள்ளுதல்	அரசவை செய்யப் போகும் முக்கிய சிறுதானிய பயிருக்கு உகந்த கல்நீக்கும் இயந்திர செயல்பாட்டு அனைப்பை தேர்ந்தெடுத்தல்
2.	இரண்டாம் நிலை: பொக்கு மற்றும் இலேசான தானியங்கள் முன்பற்றும், இயல்பான எடையுள்ள தானியங்கள் பின்பற்றும் பிரிக்கப்படுதல்	பொக்கு மற்றும் இலேசான தானியங்கள் சரிவர பிரிக்கப்படாமல் இருந்தல்	கல்நீக்கும் இயந்திரத்தின் செயல்பாட்டு அனைப்பு (Settings)-அடிப்பற்பின் சாய்வுத் தன்மை மற்றும் விசிறி பெப்டி தீற்பாவு - சரியான அளவில் இல்லை	அடிப்பற்பின் சாய்வுத் தன்மை மற்றும் விசிறி பெப்டி தீற்பாவு தேவைகேற்றவாறு வைத்துக் கொள்ளுதல்	அரசவை செய்யப் போகும் முக்கிய சிறுதானிய பயிருக்கு உகந்த துணை அளவு கொண்ட அடிப்பற்பு சல்லடையை யண்படுத்த வேண்டும்
<b>ஆ. உயிர்க்குதலுக்கு மின்பான சுத்தம் செய்தலும் தரம்பிரித்தலும்</b>					
3.	முதற்சிலை: உயிர்க்கப்பாத தானியம் மற்றும் குருணை முன்பற்றும், முழு அளிசி பின்பற்றும் பிரிக்கப்படுதல்	சரியாக பிரிக்கப்படாமல் இருந்தல்	கல்நீக்கும் இயந்திரத்தின் செயல்பாட்டு அனைப்பு (Settings)-அடிப்பற்பின் சாய்வுத் தன்மை மற்றும் விசிறி பெப்டி தீற்பாவு - சரியான அளவில் இல்லை	அடிப்பற்பின் சாய்வுத் தன்மை மற்றும் விசிறி பெப்டி தீற்பாவு தேவைகேற்றவாறு வைத்துக் கொள்ளுதல்	உமி நீக்குதலுக்கு பின்பு பயண்படுத்தப்படும் பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரத்தின் கூடி சல்லடையின் துணை அளவானது, கல்நீக்கும் இயந்திர சல்லடை துணை அளவைவிட அதிகமானதாக இருக்க வேண்டும்.
4.	இரண்டாம் நிலை: குருணை முன்பற்றும், அறைப்பாத தானியம் பின்பற்றும் பிரிக்கப்படுதல்	சரிவர பிரிக்கப்படாமல் இருந்தல்	கல்நீக்கும் இயந்திரத்தின் செயல்பாட்டு அனைப்பு (Settings)-அடிப்பற்பின் சாய்வுத் தன்மை மற்றும் விசிறி பெப்டி தீற்பாவு - சரியான அளவில் இல்லை	அடிப்பற்பின் சாய்வுத் தன்மை மற்றும் விசிறி பெப்டி தீற்பாவு தேவைகேற்றவாறு வைத்துக் கொள்ளுதல்	

## இ. உமிநீக்கும் இயந்திரம்



இரு அறைகள் கொண்ட உமிநீக்கும் இயந்திரம்

## பல்வேறு பாகங்களை சரிபார்த்தல்

வ எண்.	பாகம்	பிரச்சனைகள்	காரணம்கள்	தீவுகள்
<b>அ. கியக்குவதற்கு முன்</b>				
1.	தானியங்களை இவெதற்கான தொட்டி	சரியாக மூடாமல் தானியம் கீழே இறங்குதல்	தானியம் இறங்குவதை கட்டுப்படுத்தும் வால்வு / தடுப்பான் சரிவர வேலை செய்யாமல் இருந்தல் மறந்திருக்கலாம்	வால்வு / தடுப்பான் சரி செய்தல்
2.	அடித்தள போல்டுகளுக்கான சட்டத்தின் ஓட்டைகள்	துளையிடப்படவில்லை	குறைந்த வேலை செய்யாமல் இருந்தல்	துளையிடப்பட வேண்டும்
3.	கப்பிகளை நேர்க்கோட்டில் வைத்தல் (Alignment) போன்ற காற்றுநீரில் உள்ள நகரும் தகடு	கப்பிகள் நேர்க்கோட்டில் இல்லாமாறுத்தல்	கவனக்குறைவு	கப்பிகளை நேர்க்கோட்டில் ஒழுங்காக வைத்தல்
4.	கப்பிகள் போல்டுகள் இருக்கும் நிலை	கலபமாக நகர்த்த முடியவில்லை	கவனக்குறைவு	கலபமாக நகர்த்த முடியவில்லை
5.		இயந்திரத்தின் பக்கத்தில்	கவனக்குறைவு	போல்டு இருக்கும் நிலையை வெளிப்பற்றிற்க மாற்ற வேண்டும்

வ எண்.	பாகம்	பிரச்சனைகள்	காரணம்(கள்)	தீவு(கள்)
6.	பெல்ட் மற்றும் கப்பிகளுக்கான பாதுகாப்பு கவசம்/வலை	போடப்படவில்லை	மறந்திருக்கலாம்	நிறுவப்பட வேண்டும்
7.	அவசரகால பொதுதான் (Emergency Switch)	நிறுவப்படவில்லை	மறந்திருக்கலாம்	நிறுவப்பட வேண்டும்
<b>ஆ. இயக்கப்படும்போது</b>				
1.	நகரும் பாகங்கள்	அசாதாரண சுத்தம் மற்றும் அதிர்வு	சரியாக பொருத்தப்படாமல் இருத்தல்	சரியாக பொருத்தப்பட வேண்டும்
2.	பட்டைகள் மற்றும் கப்பிகளுக்கான பாதுகாப்பு கவசம்	அசாதாரண சுத்தம் மற்றும் அதிர்வு; கவசங்களுக்கும் முக்கிய பகுதிகளுக்கும் இடையே அதிக இடைவெளி இருப்பது	சரியாக பொருத்தப்படாமல் இருத்தல்	சரியாக பொருத்தப்பட வேண்டும்
3.	மோட்டார் சுழற்சி	தவறான தீசையில் சுழற்றுவது	தவறான மோட்டார் பேஸ் இணைப்பு கொடுக்கப்பட்டிருத்தல்	பேஸ் இணைப்பு மாற்றவும்
4.	பட்டை (பெல்டு) இறுக்கம்	தானாகவே பட்டை பெல்டு கழன்றுவிடுதல்	1. தவறான அளவுள்ள பட்டைகள் 2. கப்பிகளுக்கிடையே தூரம் சரியாக இல்லாமல் இருத்தல்	1. பட்டை இறுக்கத்தை பரிசோதித்து சரியான அளவு இறுக்கம் இருக்குமாறு பட்டை அளவை மாற்றுதல் 2. கப்பிகளுக்கிடையே உள்ள தூரத்தை மிக துல்லியமாக மாற்றி பட்டை இறுக்கம் போதுமான அளவு உள்ளவாறு வைத்தல்

### செயல்திறன சோதிப்பதற்கான செயல்முறைகள்

அரவை செய்ய தேவையான முக்கியமான சிறுதானியங்களின் குறைந்தபடசம் 10 லிருந்து 20 கிலோ தானியத்தை சுத்தம் செய்து, பருமன் வாரியாக பிரித்து பின், உழிநீர்க்கும் இயந்திரத்தில் இட்டு அரவை செய்து பார்க்கவும். சிறுதானிய பயிர்களின் பருமன் மற்றும் இதர குணாதிசயங்கள் அதிகளவு வேறுபடுவதால் அரவையில் நிறுவப்படவேண்டிய இடத்தில் விளையும் மிக முக்கியமான சிறுதானிய பயிர்களின் தானியங்களை கொண்டு வந்து பரிசோதிக்கவும்.

வ எண்.	செய்யும் பணி	பிரச்சனைகள்	காரணம்(கள்)	தீர்வுகள்	குறிப்புகள்
1.	உமினீக்குதல்	<p>முழு அரிசியடன் அதிகமாக உடைந்த அரிசி (குருணை) வருதல்</p> <p>அரைத்து வெளிவரும் பொருட்களில் அதிகளவு உமினீக்கப்படாத தானியங்கள் காணப்படுதல்</p> <p>உமினீக்கும் இயந்திரத்தின் தாங்கி (Bearing) மற்றும் தாங்கி வைத்துள்ள அரை அதிகமாக கடேறுதல்</p>	<p>உந்துதள்ளி RPM அதிகமாக இருத்தல்</p> <p>உந்துதள்ளி RPM குறைந்த அளவு இருத்தல்</p> <p>1. சமூல்தண்டில் உந்துதள்ளியும், கப்பியும் சரியாக ஒழுங்கப்படுத்தாமை (Wrong Alignment)  2. தாங்கி (பேரிங்) எனில் சுற்ற முடியாமல் அதிக இருக்கத்துடன் இருத்தல் மற்றும் பேரிங் சமூல்தண்டின் RPM -க்கு பொருத்தமாக இல்லாமல் இருத்தல்  3. உந்துதள்ளி குறைபாடு</p>	<p>RPM -ஜ குறைத்தல் வேண்டும்</p> <p>RPM -ஜ அதிகப்படுத்த வேண்டும்</p> <p>1. சமூல்தண்டில் உந்துதள்ளியும், கப்பியும் ஒழுங்கப்படுத்தப்பட வேண்டும் (Proper Alignment)  பொருத்தமான பேரிங் மாற்றவும்</p> <p>உந்துதள்ளி மாற்றவும்</p>	
2.	காற்றாகி மூலம் உமினீக்குதல்	உமியடன் அரிசி, குருணைகள் சேர்ந்து வருதல்	பேம்பனின் தீற்பு அளவு சரியான அளவில் இல்லை	பேம்பனின் தீற்பு அளவு போதுமான காற்று வருமாறு வைத்தல்	இன்னமும் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவிட்டால், விசிரி RPM -ஜ குறைக்க வேண்டும்; மற்றும் பேம்பனின் நீஞ்ததை அதிகரிக்க வேண்டும்.

### உமினீக்கும் இயந்திரத்தின் செயல்திறன்

உமினீக்கும் இயந்திரத்தின் செயல்திறன், அதன் (1) அரவைத்திறன், (2) தானியத்தின் மொத்த எடையில் எவ்வளவு அரிசியாக மாற்றுகிறது, (3) அவ்வாறு மாற்றிய அரிசியில் எவ்வளவு நொய்/குருணை உள்ளது மற்றும் (4) ஒரு மணியிடையில் அரைக்கக்கூடிய தானியத்தின் அளவு ஆகிய குறியீடுகளை வைத்து அளவிடப்படுகிறது.

**அரவைத்திறன்:** சிறுதானியத்தை உமினீக்கும் இயந்திரத்தில் ஒரு தடவை அரைத்து பெற்ற உற்பத்தி பொருளில் நூறை எடுத்து, அரிசி, நொய் மற்றும் அரைப்பாத தானியங்கள் என பிரிக்க வேண்டும். அப்போது, உமினீக்கும் இயந்திரத்தில் போடப்பட்ட நூறு தானியங்களில் எத்தனை தானியங்கள் அரிசியாக மாறியுள்ளது எனக் கணக்கீடு முடியும். இதுவே அரவைத் திறன் எனப்படுகிறது. இந்தக் குறியீடு சுதாநியமாக குறியீடுக்கப்படுகிறது.

**அரிசியாக மாற்றும் சதவீதம்:** அரைத்துபின் கிடைக்கும் அரிசியின் எடையானது, அரைக்க எடுத்துக் கொள்ளப்பட்ட தானியத்தின் எடையில் எவ்வளவு சதவீதம் உள்ளது என்பதை கணக்கிட்டு, 'அரிசியாக மாற்றும் சதவீதம்' அறியப்படுகிறது. உதாரணத்திற்கு, 100 கிலோ தானியங்கள் அரவை செய்யப்பட்டால் கிடைக்கும் அரிசியின் எடை அளவு, அரிசியாக மாற்றும் சதவீதம் என்னாம். அரைத்துபின் கிடைக்கும் நொய் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

பல்வேறு சிறுதானியங்களுக்கு எதிர்பார்க்கப்படும் அரிசியாக மாற்றும் சதவீதம்

வ. எண்	சிறுதானியம்	அரிசியாக மாற்றும் %
1.	சாமை	70-75
2	குதிரைவாலி	60-65
3	வரகு	60-64
4	திணை	70-75

**நொய்/குருணை சதவீதம்:** அரைத்துபின் கிடைக்கும் நொய்/குருணையின் எடையானது, அரைக்க எடுத்துக் கொள்ளப்பட்ட தானியத்தின் எடையில் எவ்வளவு சதவீதம் உள்ளது என்பதை கணக்கிட்டு நொய்/குருணை சதவீதம் அறியப்படுகிறது.

**அரைக்கும் அளவு:** உமிநீக்கும் இயந்திரத்தால் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு தானியத்தை உமி நீக்க முடியும் என்பதை கணக்கிட்டு அரைக்கும் அளவு அறியப்படுகிறது. இது கிலோ கிராம்/மணி என்ற அளவீட்டில் குறிக்கப்படுகிறது.

#### குறிப்பு :

- அ) மருமன் வராரியாக மரிக்கும் கீயர்திரத்தில் உயிர்க்கயியட்ட மிருக கிடைக்கும் உருமத்து பொருட்களை கீட்டு, அரிசி, நொய்/குருணை மற்றும் கீதும் பொருட்களாக பிரித்து, நொய்/குருணை சதவீதம் அளவிட வேண்டும்.
- ஆ) அனையஞ்சி தானியத்தின் ஈர்யத்தை நொய்/குருணை சதவீதத்தை நிர்ணயித்தாக உள்ளதால், அதை ஏறக்குறைய 12 சதவீதம் கிருய்வதை உறுதி செய்யவேண்டும்.
- இ) மஸ்வேறு சிறுதானியங்களை அரவை செய்வதற்காக வராமிகயிழும் கீயர்திரங்களை சோதிக்க குறைந்து கீழ்கண்ட மூன்று தானியங்களை அனைத்து பார்க்கவும்:  
 1) திணை அல்லது சாமை 2) வரகு மற்றும் 3) பணிவரகு அல்லது குதியை வால்

எல்லா இயந்திரங்களிலும் சோதிக்கப்பட வேண்டிய பொதுவான விஷயங்கள்

1. புவியிடுதல் (Earthing) செய்வதற்கான முனைகள் உள்ளனவா என சோதிக்கவும்.
2. முறையாக இணைக்கப்படாத மின் கம்பிகள் ஏதேனும் உள்ளதா என சோதிக்கவும்.

## 6. அரசை இயந்திரங்களை நிறுவது

### அ) இடத்தைத் தேர்ந்தெடுத்தல்

- 1) இயந்திரங்களை முழுந்த அளவிற்கு தரைமட்டத்திற்கு மேலே நிறுவ வேண்டும். சற்று உயரமான இடத்தில் நிறுவது விரும்பத்தக்கது.
- 2) வாகன போக்குவரத்திற்காக, சாலை வழியே எளிதில் அடையக்கூடிய இடத்தில் அமைத்தல் நலம். சிறிய மற்றும் பொரிய வாகனங்கள் எளிதில் பொருட்களை ஏற்றி, இருக்க ஏதுவான இடத்தில் நிறுவது வேண்டும்.
- 3) ஆற்றங்கரை ஓரத்திலோ அல்லது வெள்ளாம் போன்ற இயற்கை பேரிடர் அடிக்கடி நடக்கும் இடத்திலோ அரசைவமில்லை நிறுவக் கூடாது.

### ஆ) இயந்திரங்களை நிறுவ தீட்டமிடும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விசயங்கள்


கிராம அளவில் மற்றும் சிறிய/நடுத்தர அளவிலான சிறுதானிய அரசைவமில் நிறுவிட தளப்பரப்பு தீட்ட வரைபட மாதிரிகள் அடுத்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அவை, வாங்கப்பட்ட இயந்திரங்கள் எங்கோங்கே எவ்வாறு நிறுவ வேண்டும் என்பதை விளக்குகிறது.

### கடைபிழக்க வேண்டிய அழப்படை விசயங்களாவன:


1. இரண்டு இயந்திரங்களுக்கிடையே குறைந்தபட்சம் 3-4 அடி இடைவெளி கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் அரசைவமில்லிற்குள் தானியங்களை கையாள்வது எனிதாக இருக்கும்.
2. பருமன் வாரியாக பிரிக்கும் மற்றும் கல்நீக்கும் இயந்திரங்களின் காற்றாதி மற்றும் உழிநீக்கும் இயந்திரத்திலிருந்து வளிவரும் தூசி மற்றும் தேவையில்லாத பொருட்கள் முறையாக சேகரிக்கப்பட்டு வளியேற்றுமாறு அந்த இயந்திரங்களை நிறுவ வேண்டும்.
  - வளியே அகற்றுவதற்கு சுவற்றில் துளை/குழாய் அமைக்கலாம்.
  - எளிதில் கையாளக்கூடிய முரட்டு துணியை குழாய் வடிவத்தில் கைத்தது, தூசி மற்றும் உபி போன்ற தேவையற்ற பொருட்களை சேகரித்து, மில்லிற்கு வளியே கொண்டு செல்ல முடியும்.
3. காற்று நன்றாக உள்ளே வரவும் வளியே செல்லவும் சிறிய ஜன்னல்கள்/துளைகள் சுவற்றில் அமைக்க வேண்டும்.

## தளப்பரப்பு தீட்ட வரைபட மாதிரி

**அ. கிராம அளவிலான சிறுதானிய அறையில்லிற்கானது**



**ஆ. சிறு மற்றும் நடுத்தர அளவிலான மில்லிற்கானது**



**சிறு மற்றும் நடுந்த தொழில் முனைவோர்கள் அரசையில் நிறுவிடும் போது கூடுதலாக கவனிக்க வேண்டிய விசயங்கள்**

அரசையில்லிர்கான தளப்பறப்பு தீட்ட வரைவை முடிவு செய்யும்போது, பொருட்களை எளிதில் எடுத்துவர மற்றும் கொண்டு போக தேவையான இடைவெளி இயந்திரங்களுக்கிடையே இருப்பதை உறுதி செய்யவேண்டும். சுத்தமான உழிந்துக்கப்பட்ட அரிசி கிடைக்க பின்பற்ற வேண்டிய பழிலைகள் மற்றும் மில்லை அமைப்பதற்கான கோட்பாடுகளை மனதில் வைத்து, மில்லின் தளப்பறப்பு தீட்ட வரைவிற்கு கீழ்கண்ட சிபாரிசுகள்/பரிந்துரைகள் செய்யப்படுகிறது:

1. வெளியில் இருந்து கொண்டு வரப்படும் சுத்தப்படுத்தப்படாத தானியம் சேமிக்கும் இடமானது, மில்லின் நிறுவாயிலின் ஓரத்தின் அல்லது அருகில் இருந்தல் வேண்டும்.
2. தானியத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்க பயன்படும் காற்றாதி மற்றும் பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரம் நிறுவப்படும் இடமானது, சுத்தப்படுத்தாத தானியத்தை சேமிக்கும் இடத்திற்கு அருகில் இருந்தல் நலம்.
3. காற்றாதி மற்றும் பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரம் நிறுவப்படும் இடத்திற்கு மற்றொரு பக்கத்தில், கல்நீக்கும் இயந்திரத்தை நிறுவ வேண்டும். காற்றாதி மற்றும் பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரம், கல்நீக்கும் இயந்திரம் ஆகிய இரண்டும் தானியங்களை சுத்தப்படுத்தி, தரம் பிரித்து உழிந்துக்கும் இயந்திரத்தில் உபயோகப்படுத்துவதற்கு வேண்டியவாறு மாற்றித்தா உதவுகின்றன.
- கல்நீக்கும் இயந்திரத்தோடு காற்றாதி இணைக்கப்பட்டிருந்தால், சுத்தப்படுத்தாத தானியம் சேமிக்கும் இடத்திற்கு அருகில் அது நிறுவப்பட வேண்டும். அடுத்து பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரம் நிறுவப்பட வேண்டும்.
4. உழிந்துக்கும் செய்வதற்காக, சுத்தம் செய்யப்பட்டு தரம் பிரிக்கப்பட்ட தானியங்களை சேமிக்கும் இடமானது, சுத்தம் செய்யப்பாத தானியம் சேமித்து வைக்கும் இடத்திலிருந்து தள்ளி இருந்தல் வேண்டும். அதற்கு உழிந்துக்கும் இயந்திரத்தின் அருகில் இடம் ஒதுக்குவது நல்லது.
5. இதற்கு அடுத்தாற்போல, உழிந்துக்கும் இயந்திரம் மற்றும் உழி நீக்கிய பிறகு சுத்தம் செய்து தரம் பிரிக்கும் இயந்திரங்களை நிறுவிட போதிய இடம் ஒதுக்க வேண்டும்.
6. சிறுதானிய அரிசி மற்றும் குருணையை சேமிக்க இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ள இடத்தில் இருந்து சுற்றுத்தள்ளி உள்ள இடத்தை ஒதுக்க வேண்டும். இதன் மூலம் பூச்சி/வன்னு தொற்றுவதை கணிசமாக குறைக்கலாம்.
7. பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரத்தின் சல்லடைகளை சுவற்றில் மாற்றி வைக்கவும். அல்லது அதற்காக செய்யப்பட்ட அடுக்குச் சட்டத்தில் அடுக்கி வைக்கவும்.
8. அவ்வப்போது பயன்படுத்தப்படும் கருவிகள் (Tools), உதிரிபாகங்கள் மற்றும் இயந்திர பாகங்கள் ஆகியவற்றை மில்லில் வைப்பதற்கு முறையாக இடம் ஒதுக்க வேண்டும்.
9. பொருட்கள் சேமிக்கும் இடமானது ஜனனல் ஓரத்திலிருந்து தள்ளி இருக்குமாறு அமைத்தல் வேண்டும். அதே நேரத்தில் காற்றோட்டத்திற்கு வைக்கப்பட்டுள்ள சிறு சாளரத்திற்கு அருகில் அமைத்தல் நலம்.

### இ. இயந்திரங்களுக்கு அஸ்திவாரம்/கடக்கால் அமைப்பதற்கான வழிமுறைகள்

1. தளவரைவு தீட்ட வரைவுப்படி இயந்திரங்களை நிறுவிட விரும்பும் இடங்களை குறியிட்டு வைக்கவும்.
2. அடித்தளம் போடுவது பற்றிய விவரங்களை இயந்திரங்கள் தயாரிப்பாளரிடம் இருந்து பெற்று, மரையாணிகளுக்கிடையே சரியான அளவில் இடைவெளி விட்டு அஸ்திவாரம் உறுதியாக நிறுவிட வேண்டும். இதனை குறைந்தது இயந்திரங்களை நிறுவுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக செய்தாக வேண்டும். சிமெண்ட் பூச்சு செய்த அஸ்திவாரம் நன்றாக காய்வதற்கு ஒரு வாரம் தேவைப்படும். அதற்கு பிறகு இயந்திரங்களை உறுதியாக நிறுவிட வேண்டும்.
3. படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அடித்தள மேல்மட்டமானது தரைமட்டத்திற்கு மேல் இருந்தல் வேண்டும்.

### ஈ. இயந்திரங்களை நிறுவிடுவதற்கு கடைபிடிக்க வேண்டிய படிகள்

தளப்பறப்பு வரைபடம் முடிவு செய்யப்பட்ட பிறகு வாங்கப்பட்ட இயந்திரங்கள் நிறுவப்படவேண்டும். இயந்திரங்கள் நிறுவிட கடைபிடிக்க வேண்டிய படிகள் கீழே பகிர்ந்து கொள்ளப்படுகிறது:


1. அடித்தளம் போட்டு நன்றாக காய்ந்த பிறகு, தளப்பறப்பு வரைபடத்தில் குறிப்பிடப்படி ஒவ்வொரு இயந்திரத்தையும் நிறுவி, நேர்த்தியான முறையில் மின்னிணைப்பு கொடுக்கப்பட வேண்டும். மின் கம்பிகள் தளர்வாக இருப்பதை தவிர்த்தல் வேண்டும். ஏனெனில் இயந்திரங்களை பயன்படுத்துவோர் எனிலீல் மில்லிக்குள் நடமாடுவதற்கு பெரும் தடையாக இருக்கும்.
2. ஒவ்வொரு இயந்திரத்திற்கும் மின்னிணைப்பு பெட்டியில் இருந்து மின் கம்பிகளை பிளாஸ்டிக் பைப்பிரிகள் நுழைத்து வெளியில் தெரியாதவாறு கொண்டு வரவேண்டும்.
3. மின்னமுத்தமாணி (Ammeters), மின்னோட்ட அளவி (Volt Meter) மூன்று பேஸ்சினை (3 Phase) குறிக்கும் மூன்று நிற பல்புகள் ஆகியவற்றை மின்னிணைப்பு பெட்டியில் பொறுத்த வேண்டும்.
4. ஒவ்வொரு இயந்திரத்திற்கும் முறையான புவியிடுதல் (Earthing) கொடுக்கப்பட வேண்டும்.
5. மேலே கூறியவற்றை செய்து முடித்த பிறகு செய்யப்பட வேண்டியவை

அ) எல்லா மின்கம்பி இணைப்புகளும் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என சோதித்து பார்க்க வேண்டும். முக்கியமாக சரியான முறையில் புவியிடுதல் (Earthing) செய்யப்பட்டிருப்பதை உறுதிபடுத்த வேண்டும்.

ஆ) ஒவ்வொரு இயந்திரத்தையும் தனித்தனியாக தானியம் இடாமல் வெறுமனே இயக்கச் செய்து, தளர்ச்சியான இயந்திர பாகங்களினால் அதிர்வு வருகிறதா, அதிகமான சத்தும் வருகின்றதா, அதிகமாக சூடாகிறதா என்பதை கவனித்து சரி செய்ய வேண்டும்.

இ) உமிநீக்கும் இயந்திரத்தில் உள்ள உந்துதள்ளி (Impeller) மற்றும் காற்றுதியுடன் கூடிய விசிறி எந்த தீசையில் சுழல்கின்றது என்பதை கவனித்து, தவறான தீசையில் சுற்றினால் அதனை சரி செய்ய வேண்டும்.

ஈ) கப்பிகளுக்கு இடையே உள்ள பட்டையின் இறுக்கத்தை பரிசோதித்து, அது தளர்வாக இருந்தால் சரி செய்து கொள்ள வேண்டும்.



அரவை இயந்திரத்திற்கான அடித்தளம்



அடித்தள போல்ட்

## 7. அரசுவையில்லில் கீழ்த்தாங்களை நிறுவிய பிறகு பரிசோதித்தல்

### நோக்கங்கள்

- 1) கீழ்த்தாங்கள் சீராக கீயங்குகின்றதா என்பதை உறுதியடுத்துதல்
- 2) மின் உரிமையாளர்/கீயக்கும்பார்களுக்கு தேவையான அஷ்டியடை பயிர்சி வழங்குதல்; கீந்துப் பயிர்சியில் எவ்வாறு கீயங்கும்பார்களை கீயக்குவது, எவ்வாறு தரமான உற்பத்தி பொருட்களை பெறுவது, கீயங்கும்பார்களின் செயல்பாட்டு அமையிப்பை தேவைக்கேற்றார் போல் மாற்றுக் கொள்வது (Adjustment), கீயங்கும்பார்களை கீயக்கும் போது செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள், வழக்கமான பிராமியிபு பணிகள், மிரச்சணங்கள் ஏற்பட்டால் எவ்வாறு தீர்வு காண்வது போன்ற விசயங்கள் கற்றுத் தரும்பூர்வம்.

### பொதுவான செயல்முறை

இயந்திர தயாரிப்பாளர்களின் பட்டறையிலே விரிவான பரிசோதனைகளை ஏற்கனவே செய்து முடித்திருந்தால், புதியதாக இயந்திரங்கள் நிறுவப்படும் இடத்தில் கீழே கூறப்பட்டுள்ள இயந்திர முறைகள் கடைபிடிக்க வேண்டும். அப்படி தயாரிப்பாளர்கள் பட்டறையில் இயந்திரங்கள் பரிசோதிக்கப்படாமல் இருந்தால், ஏற்கனவே அந்த தலைப்பில் கூறப்பட்டுள்ள இயந்திரங்கள் பரிசோதிக்கும் முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

1. ஒவ்வொரு சிறுதானிய பயிரிலும் குறைந்தது 20 கிலோ எடுத்துக் கொண்டு சுத்தப்படுத்தும் மற்றும் பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரம், கல்நீக்கும் இயந்திரம் மற்றும் உமிநீக்கும் இயந்திரம் ஆகிய ஒவ்வொன்றையும் சோதனை ஓட்டமாக இயக்கி பார்க்க வேண்டும்.
2. இயந்திரம் இயக்குபவர்களுக்கு, தரமான உற்பத்தி பொருட்கள் (அரிசி மற்றும் குருணை) எவ்வாறு அதிக அளவில் பெறுவது என்பதை ஒவ்வொரு இயந்திரத்தையும் இயக்கி, கீழே குறிப்பிடுள்ளவாறு செயல்முறை விளக்கம் அளிக்க வேண்டும். குறிப்பாக இயந்திரங்களை இயக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வரிசை முறைகளையும், தேவைக்கு தகுந்தாற்போல் இயந்திரங்களின் செயல்பாட்டை முடிவு செய்யும் காரணிகளை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதையும் செய்து காட்ட வேண்டும்.
  - அ) காற்றூதியின் உதவியிடன் தேவையில்லாத லேசான பொருட்களான தூசி, மண், வைக்கோல், பொக்கு தானியங்களை நீக்க வேண்டும்.
  - ஆ) பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரத்தின் உதவியிடன் பெரிய மற்றும் எடை அதிகமுள்ள இலை, குச்சிகள், பெரிய கற்கள் மற்றும் மண்கட்டிகள் ஆகியவற்றை நீக்க வேண்டும்.

- இ) அவ்வாறு சுத்தம் செய்த தானியங்களை பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரத்தின் உதவி கொண்டு பல்வேறு அளவுள்ள தானியங்களாக பிரித்தெடுக்க வேண்டும்.
- ஈ) சுத்தம் செய்யப்பட்ட ஒரே அளவுள்ள தானியங்கள் தொகுதி ஒவ்வொன்றையும் கல்நீக்கும் இயந்திரத்தில் போட வேண்டும். கல் மற்றும் அதீக எடையுள்ள பொருட்கள், கல்நீக்கும் இயந்திரத்தில் பின்பற்றும், சுத்தம் செய்யப்பட்ட தானியங்கள் முன்பற்றும் வருமாறு, விசிறி பெட்டி தீறப்பின் அளவை வைத்துக் கொண்டு இயக்க வேண்டும்.
- ஐ) கல் நீக்கப்பட்ட தானியங்களை கல்நீக்கும் இயந்திரத்தில் மறுபடியும் போட்டு, கனமான தானியங்கள் பின்பற்றும், கனமில்லாத தானியங்கள் இயந்திரத்தில் முன்பற்றும் வருமாறு, விசிறி பெட்டியின் தீறப்பின் அளவை வைத்துக்கொண்டு இயக்க வேண்டும்
- ஒ) சுத்தம் செய்யப்பட்டு தரம் வாரியாக பிரிக்கப்பட்ட தானியங்களை உமிநீக்கும் இயந்திரத்தில் போட்டு அரவை செய்ய வேண்டும்.
- ஓ) உமிநீக்கும் இயந்திரத்தில் இருந்து வெளிவரும் உற்பத்தி பொருளின் தரத்தை பொறுத்து தானியமிடும் அளவை எவ்வாறு மாற்றியமைக்க வேண்டும் என்பதை இயந்திரம் இயக்குபவர்களுக்கு சொல்லித்தர வேண்டும். குறிப்பாக உடைந்த தானியங்கள் அதீகமாக வந்தால் தானியம் இடும் அளவை கூட்ட வேண்டும். அதேபோல் உமி நீக்காத தானியங்கள் அதீகமாக வந்தால், தானியம் இடப்படும் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
- ஔ) உமிநீக்கும் இயந்திர காற்றுத்தியின் வெளியேற்றியில், தானியம் மற்றும் உடைந்த அரிசி, உமியுடன் சேர்ந்து வருகிறதா என கவனிக்க வேண்டும். அவ்வாறு வந்தால், டேம்பனரை சீர்க்கையில் சீர்க்கையில் காற்றுத்தியிருந்து காற்று உள்ளெல்லவதை உறுதி செய்து, அரிசி மற்றும் தானியம் உமியுடன் வெளி செல்வதை தவிர்க்க வேண்டும்.
- ஐ) இயந்திரங்களைப் பயன்படுத்தி உமிநீக்கம் மற்றும் சுத்தம் செய்த பிறகு, இறுதியாக கையால் சுத்தம் செய்யப்பட வேண்டியதீன் அவசியத்தை உணர்த்தி, அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை விளக்க வேண்டும்.

- இ) அரவையில்லில் அரைத்து முழுத்த பிறகு கிடைக்கும் பல்வேறு வகையான உற்பத்திப் பொருட்களைப் பற்றி (அரிசி, பெரிய குருணை, சிறிய குருணை, திது பொருட்கள்) விரிவாக விளக்கி, அவைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் சொல்லித்தர வேண்டும்.
- இ) இயந்திரங்கள் பரிசோதிக்கப்படும் போது, இயந்திரங்கள் எப்படி செயல்படுகிறது என்பதை இயந்திரங்களை இயக்குபவர்கள் உண்ணிப்பாக கவனிக்க சொல்லித்தர வேண்டும். நல்ல தரமான பொருட்கள் கிடைப்பதற்கு செய்யப்பட வேண்டிய பல்வேறு அம்சங்களை, அதாவது கல்நீக்கும் இயந்திரத்தின் விசிறி பெட்டி தீறப்படு மற்றும் படுக்கை சாய்வு சீர்செய்தல், பருமன் வாரியாக பிரிக்கும் இயந்திரத்தில் பொருத்த சரியான சல்லடை அளவை தேர்ந்தெடுத்தல், காற்றாதியில் டேம்னரை கட்டுப்படுத்துதல் மற்றும் உமிநீக்கும் இயந்திரத்தில் தானியம் உள்ளிடும் அளவை மாற்றுதல் ஆகியவற்றை தெளிவாக சொல்லித்தர வேண்டும்.
3. இயந்திரங்களை இயக்கும்போது, தாங்கிகள் (Bearings) மற்றும் இயங்கும் பகுதிகள் அதிகமாக சூடாகினால் உடனடியாக சரி செய்யப்பட்டு அதற்கு பிறகு இயந்திரங்களை இயக்க வேண்டும்.
4. இயந்திரங்களை சரியான முறையில் தொடர்ந்து பராமரிப்பு செய்வது எவ்வாறு என்பதை இயக்குபவரிடம் விளக்குதல் வேண்டும்:

இயந்திரங்கள் எவ்வாறு இயக்கப்பட வேண்டும் மற்றும் பராமரிக்கப்பட வேண்டும் என்பதை மேலும் அறிந்து கொள்ள, சிறுதானிய அரவையில்லை இயக்குவது பற்றிய ‘ஒலி - ஒளி பயிற்சி கையேட்டினை’ பார்க்கவும், இதனை [www.dhan.org/smallmilletfoundation/audio-video.php](http://www.dhan.org/smallmilletfoundation/audio-video.php) இணையத்தளத்தில் பார்க்கலாம்.

## 8. சிறுதானிய அரசையில் நிறுவிட சிறுதானிய அறக்கட்டளை செய்துவரும் உதவிகள்

புதியதாக அரசையில் நிறுவிட முன் வருபவர்களுக்கு சிறுதானிய அறக்கட்டளை கீழ்கண்ட சேவைகளை அளிக்கிறது:

- அ) வெற்றிகரமான செயல்படும் சிறுதானிய அரசையில்லை பார்வையிட அழைத்து செல்லுதல்
- ஆ) தேவைக்கு தகுந்தாற்போல் இயந்திரங்களைத் தேர்ந்தெடுக்க உதவி செய்தல் மற்றும் விரியோகம் செய்தல்

அரசை இயந்திரங்கள் வாங்க சிறுதானிய அறக்கட்டளையின் கூட்டு நிறுவனமான களஞ்சியம் தொழிலகம் வியிடையை தொடர்பு கொள்ளவும்.

திரு. ப.சரவணன், அணித்தலைவர், போன்: 8667566368, 7397595022

- இ) வாங்கப்பட்ட இயந்திரங்களை நிறுவிட உதவி செய்தல்
- ஈ) இயந்திரங்களை இயக்குபவர்களுக்கு பயிற்சி அளித்தல்



சிறுதானிய அரசை பயிற்சி,  
கோராடு, ஒடிசா



காற்றியக்க சிறுதானிய சுத்தப்படுத்தும்  
இயந்திரம்

## **Also see other publications of DHAN Foundation on small millets**

### **Increasing production of Small Millet based Cropping Systems**

1. ஜவ்வாதுமாலையில் சிறுதானிய உற்பத்தியை முன்னேற்ற கடைபிடிக்க வேண்டிய உத்திகள்
2. Integrating Conservation, Varietal Improvement and Seed System in Small Millets
3. விவசாயிகள் பங்கேற்புடனான இரகத் தேர்வுகள் ஆராய்ச்சியாளர்களுக்கான கையேடு
4. Uncultivated Edible Greens (UCG) - A Less explored aspect of Contribution of Small Millet Cropping Systems (SMCS) for Nutrition of Poor Rural Families in India.

### **Scaling up decentralised processing of small millets**

1. Assessment of Existing Small Millet processing Equipment in India.
2. Guidelines for setting up a Small Millet processing Unit
3. Audio-Visual Training Manual on Community Scale Small Millet Processing

### **Nutritional benefits and food products of small millets**

1. Multi Millet based instant Therapeutic foods
2. Multi small millets based food products - A Technical Manual
3. Value added products from small millets
4. Video on Modern millet based recipes

### **Promotion of household consumption of small millets**

1. Film on cooking show covering 28 small millet recipes in Tamil, Telugu, Hindi and Odiya
2. நம் உணவேநம் மறுபு
3. Awareness posters on small millets
4. Small Millet Music Treat - A music album in Tamil
5. Puthayal (Treasure) - An effort to receive lost food habits - Ten episodes of Radio programme
6. பல்லுயிர் ஓம்புவோம் - ஊட்டத்துடன் கல்லிய உணவுப் பாதுகாப்பில் சீர்மிகு சிறுதானியங்கள்

### **Policy advocacy for mainstreaming small millets**

1. Proceedings of National Policy workshop on Mainstreaming Small Millets in our Diets
2. Small Millet, in Mainstream Diets: Promoting Decentralized Processing Infrastructure -A Policy Paper
3. Supporting Millets in India: Policy Review and Suggestions for Action -A Scoping study.

- These publications can be accessed at <https://www.dhan.org/smallmilletfoundation/in> 'Resources section'

## தானம் அறக்கட்டளை

தானம் அறக்கட்டளை என்பது தேசிய அளவில் 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுடன் பணிபுரியும் ஒரு தொண்டு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் இரு முக்கிய நோக்கங்களாவன. 1. ஏழையைக் குறைத்தல், 2. அடிமட்ட ஜனநாயகத்தை முன்னேற்றுதல். தானம் அறக்கட்டளையானது களஞ்சித்திடம், வயலகத் திட்டம், பாடா தானம் அகாடெமி, மாணவாரி விவசாய மேம்பாட்டுத் திட்டம், சிறுதானிய திட்டம், பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டம், கடற்புற வாழ்வாதா மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஏழைகளுக்கான தகவல் தொழில் நுட்ப திட்டம் போன்ற எட்டு முக்கிய திட்டங்களை இந்திய அளவில் 14 மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது.

## சிறுதானிய அறக்கட்டளை

நமது சுமுதாயத்தில் பரவலாக காணப்படுகிற உட்டச்சத்து குறைபாடுகளையும், நீரிழிவு நோய், இதயக் கோளாறுகள் போன்ற தொற்று நோய்களையும் குறைக்க மற்றும் தவிர்க்கவும், விவசாய பல்லுயிர்த்தன்மையைப் பெருக்கவும் சிறுதானியங்களில் சிறந்த பங்களிப்பை உணர்ந்து, தானம் அறக்கட்டளையானது 2011 விருந்து சீரிய விதத்தில் சிறுதானிய மழுமலர்ச்சிக்காக பணிபுரிந்து வருகிறது. அது சிறுதானிய உற்பத்தி மற்றும் நுகர்வைப் பெருக்க தெற்காசிய அளவில் இரண்டு பன்னாட்டு ஆராய்ச்சி திட்டங்களை தலைமையேற்றி, கண்டாவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனங்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிறுதானியம் தொட்டான் தொழிலில் ஈடுபட்டிருப்போருடன் இணைந்து செயல்படுத்தியது. இதன் பயனாக உருவான தொழில்நுட்பங்கள் மற்றும் படிப்பினைகளை, அசில இந்திய அளவில் பரவலாக கொண்டு செல்ல, சிறுதானிய அறக்கட்டளை என்ற புதிய அமைப்பை 2018-ல் உருவாக்கியது. தானம் அறக்கட்டளையின் இந்த அமைப்பானது, சிறுதானியங்களின் உற்பத்தியைப் பெருக்கி, அவை உணவாக உட்கொள்ளப்படுவதை அதிகரித்து, உட்டச்சத்து குறைபாடுகளைக் குறைக்கும் நோக்கங்களுடன் தேசிய அளவில் செயல்பட்டு வருகிறது. ஆறாயிரம் சிறுதானிய விவசாயிகளுடன் பணிபுரிந்து வரும் இந்த நிறுவனம், சிறுதானிய உற்பத்தியைப் பெருக்கி, அந்தந்த பகுதிகளுக்கேற்ற பயிர் ரகங்கள் மற்றும் விவசாய தொழில் நுட்பங்களை தேர்ந்தெடுத்து பரவலாக்கவும், வேலைப்பளுவை குறைக்கும் அரவை கியந்திரங்கள், அனைத்து வயதினரும் விரும்பக் கூடிய சிறுதானிய உணவு வகைகள் ஆகியவற்றை உருவாக்கி பரவலாக பயன்படுத்த செய்யும், சிறுதானியத்தின் உட்டச்சத்து மற்றும் மருத்துவ பயன்களையும், உணவு செய்முறைகளையும் அனைவருக்கும் அறியச் செய்யும் தேவையான பணிகளைச் செய்து வருகின்றது. சிறுதானிய அறக்கட்டளையின் பணிகளையும், அதன் பயிற்சிக் கையேடுகள் மற்றும் இதர வெளியீடுகளையும் அறிந்து கொள்ள பார்க்கவும். [www.dhan.org/smallmilletfoundation/](http://www.dhan.org/smallmilletfoundation/)

மேலும் விவரம் அறிய, தொட்டு கொள்ளவும்:

### சிறுதானிய அறக்கட்டளை

மண்டல அலுவலகம்:

ஸ்ரீ வெந்தை கூட்டு குறைக்குத் தொழி நோயாஜாஜி நகர், கிருஷ்ணகிரி - 635 002  
தமிழ்நாடு, இந்தியா. போன்: 04343-226568

மத்திய அலுவலகம்:

ஸ்ரீ வெந்தை கூட்டு குறைக்குத் தொழி நோயாஜாஜி நகர், கிருஷ்ணகிரி - 635 002  
தமிழ்நாடு, இந்தியா. போன்: 0452-2302560